

# Luk

## Chapter 9

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1 Συναλεσόμενος δὲ τὸς δὲδεκα, ἔδωκεν αὐτοῖς δὶναμιν  
அழைத்து பின் -அந்த பன்னிரண்டுபேரை கொடுத்தார் அவர்களுக்கு வல்லமை  
[G4779](#) [G1161](#) [G3588](#) [G1427](#) [G1325](#) [G0846](#) [G1411](#)

καὶ ἔξοσθαι ἐπὶ πάντα τὰ δαιμόνια, καὶ νόσους  
மற்றும் அதிகாரம் -மேல் எல்லா -அந்த பிசாசுகளின்மேல் மற்றும் நோய்களை  
[G2532](#) [G1849](#) [G1909](#) [G3956](#) [G3588](#) [G1140](#) [G2532](#) [G3554](#)

θεραπεύειν,  
குணப்படுத்த  
[G2323](#)

அவர் தம்முடைய பன்னிரண்டு சீடர்களையும் வரவழைத்து, எல்லாப் பிசாசுகளைத் துரத்தவும், வியாதியுள்ளவர்களைக் குணமாக்கவும், அவர்களுக்கு வல்லமையும் அதிகாரமும் கொடுத்து,

2 καὶ ἀπέστειλεν αὐτοὺς κηρῶσσειν τῆν βασιλείαν τοῦ  
மற்றும் அனுப்பினார் அவர்களை பிரசங்கிக்க -அந்த ராஜ்யத்தை -உடைய  
[G2532](#) [G0649](#) [G0846](#) [G2784](#) [G3588](#) [G0932](#) [G3588](#)

Θεοῦ, καὶ ἰᾶσθαι ἄτοους ἁσθενεῖς.  
தேவனுடைய மற்றும் குணமாக்க -அந்த பலவீனரை  
[G2316](#) [G2532](#) [G2390](#) [G3588](#) [G0772](#)

தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கிக்கவும், நோயாளிகளை குணமாக்கவும் அவர்களை அனுப்பினார்.

3 καὶ εἶπεν πρὸς αὐτούς, Μηδὲν ἀῤῥετε εἰς τῆν  
மற்றும் சொன்னார் -நோக்கி அவர்களிடம் ஒன்றும் எடுக்காதீர்கள் -இல் -அந்த  
[G2532](#) [G3004](#) [G4314](#) [G0846](#) [G3367](#) [G0142](#) [G1519](#) [G3588](#)

ὁδόν; μῆτε ῥᾶβδον, μῆτε πάρα, μῆτε ἄρτον, μῆτε  
வழிக்கு இல்லை கோலையும் இல்லை பையையும் இல்லை அப்பத்தையும் இல்லை  
[G3598](#) [G3383](#) [G4464](#) [G3383](#) [G4082](#) [G3383](#) [G0740](#) [G3383](#)

ἄρῳρον, μῆτε ἄνα δὶο χιτῶνας ἔχειν.  
வெள்ளியையும் இல்லை ஒவ்வொருவருக்கு இரண்டு அங்கிகளை உடையதாக  
[G0694](#) [G3383](#) [G0303](#) [G1417](#) [G5509](#) [G2192](#)

அப்பொழுது அவர் அவர்களை நோக்கி: பயணத்தின்போது தடியையோ பையையோ அப்பத்தையோ பணத்தையோ எடுத்துக்கொண்டு போகவேண்டாம்; இரண்டு உடைகளைக் கொண்டுபோகவும் வேண்டாம் என்றார்.

4 καὶ εἰς ἣν ἄν οἰκίαν εἰσέλθῃτε, ἐκεῖ μὲνετε, καὶ  
மற்றும் -இல் எந்த ஆகிலும் வீட்டில் நுழைகிறீர்களோ அங்கே தங்குங்கள் மற்றும்  
[G2532](#) [G1519](#) [G3739](#) [G0302](#) [G3614](#) [G1525](#) [G1563](#) [G3306](#) [G2532](#)

ἐκεῖθεν ἔξέρχεσθε.  
அங்கிருந்து புறப்படுங்கள்  
[G1564](#) [G1831](#)

எந்த வீட்டிற்கு சென்றாலும், அங்கிருந்து புறப்படும்வரை அங்கே தங்கியிருங்கள்.

5	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὄσοι எவர்கள் <a href="#">G3745</a>	ἀν ஆகிலும் <a href="#">G0302</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>	δέχονται ஏற்றுக்கொள்ளவில்லையோ <a href="#">G1209</a>	ἔμμεν, உங்களை <a href="#">G4771</a>	
	ἐξέρχόμενοι புறப்படும்போது <a href="#">G1831</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	πόλεως நகரத்திலிருந்து <a href="#">G4172</a>	ἐκείνης, அந்த <a href="#">G1565</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	κονιορτὸν புழுதியை <a href="#">G2868</a>
	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	παθῶν பாதங்களிலிருந்து <a href="#">G4228</a>	ἔμμεν உங்களுடைய <a href="#">G4771</a>	ἀποτινάσσετε, உதறுங்கள் <a href="#">G0660</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	μαρτύριον சாட்சியாக <a href="#">G3142</a>
	ἐπ’ -மேல் <a href="#">G1909</a>	ἀποπέ. அவர்களுக்கெதிராக <a href="#">G0846</a>					

உங்களை ஏற்றுக்கொள்ளாதவர்களுடைய ஊரைவிட்டு நீங்கள் புறப்படும்போது, அவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளாததற்கு சாட்சியாக உங்களுடைய கால்களில் படிந்துள்ள தூசியை உதறிப்போடுங்கள் என்றார்.

6	ἐξέρχόμενοι புறப்பட்டு <a href="#">G1831</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	διέρχοντο கிராமங்களில்வழியாகச்சென்றார்கள் <a href="#">G1330</a>	κατὰ -வழியாக <a href="#">G2596</a>	τὰς -அந்த <a href="#">G3588</a>	κώμας, கிராமங்களில் <a href="#">G2968</a>
	ἐπαγγελιζόμενοι நற்செய்திஅறிவித்து <a href="#">G2097</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	θεραπεύοντες குணப்படுத்தி <a href="#">G2323</a>	πανταχοῦ. எல்லாஇடத்திலும் <a href="#">G3837</a>		

புறப்பட்டுப்போய், கிராமம் கிராமமாகச் சென்று நற்செய்தியைப் பிரசங்கித்து, நோயாளிகளைக் குணமாக்கினார்கள்.

7	ἤκουσεν கேட்டான் <a href="#">G0191</a>	δὲ பின் <a href="#">G1161</a>	Ἡρώδης ஏரோது <a href="#">G2264</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	τετραάρχης நாற்பங்குத்தலைவன் <a href="#">G5076</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	γινόμενα நடந்துகொண்டிருந்த <a href="#">G1096</a>
	πάντα, எல்லாவற்றையும் <a href="#">G3956</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	διηόρει, குழப்பமடைந்தான் <a href="#">G1280</a>	διὰ -ஆல் <a href="#">G1223</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	λέγεσθαι சொல்லப்படுவதினால் <a href="#">G3004</a>	ἕως -ஆல் <a href="#">G5259</a>
	τινων, சிலரால் <a href="#">G5100</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	Ἰωάννης யோவான் <a href="#">G2491</a>	ἠγέρθη எழுப்பப்பட்டான் <a href="#">G1453</a>	ἐκ -இலிருந்து <a href="#">G1537</a>	μαρτύριον; மரித்தோரிலிருந்து <a href="#">G3498</a>	

அப்பொழுது காற்பங்கு தேசாதிபதியாகிய ஏரோது அவரால் செய்யப்பட்ட எல்லாவற்றையும் கேள்விப்பட்டதுமட்டுமல்லாமல்; சிலர் யோவான் மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்தான் என்றும்,

8	ἕως -ஆல் <a href="#">G5259</a>	τινων சிலரால் <a href="#">G5100</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	Ἡλίας எலியா <a href="#">G2243</a>	ἐφάνη; தோன்றினான் <a href="#">G5316</a>	ἄλλων மற்றவர்களால் <a href="#">G0243</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	ὅτι என்று <a href="#">G3754</a>
	προφήτης, தீர்க்கதரிசி <a href="#">G4396</a>	τις ஒருவன் <a href="#">G5100</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	ἀρχαίων, பூர்வீகரிலிருந்து <a href="#">G0744</a>	ἀέστη. எழுந்தான் <a href="#">G0450</a>				

சிலர் எலியா தோன்றினான் என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவன் உயிர்த்தெழுந்தான் என்றும் சொல்லிக்கொண்டபடியால், கலக்கமடைந்து:

9	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	‹ὁ› -அந்த <a href="#">G3588</a>	Ἡρώδης, ஏரோது <a href="#">G2264</a>	Ἰωάννην யோவானை <a href="#">G2491</a>	ἐγὼ நான் <a href="#">G1473</a>	ἀπεκροτάλω, தலைவெட்டினேன் <a href="#">G0607</a>	τίς யார் <a href="#">G5101</a>
	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ἐστὶν ஆவான் <a href="#">G1510</a>	οὗτος இவன் <a href="#">G3778</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>	οὗ யாரைக்குறித்து <a href="#">G3739</a>	ἀκοῶν கேட்கிறேன் <a href="#">G0191</a>	τοιαῦτα? இவ்விதமானவைகளை <a href="#">G5108</a>	
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐζήτηει தேடினான் <a href="#">G2212</a>	ἰδεῖν காண <a href="#">G3708</a>	αὐτόν. அவரை <a href="#">G0846</a>				

யோவானை நான் சிரச்சேதம்பண்ணினேன், இவன் இப்படிப்பட்டவைகளைச் செய்கிறான் என்று கேள்விப்படுகிறேனே! இவன் யார்? என்று ஏரோது சொல்லி, அவரைப் பார்க்க விரும்பினான்.

10	Kaì மற்றும் <a href="#">G2532</a>	ὑποστρέψαντες, திரும்பிவந்து <a href="#">G5290</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	ἀπόστολοι அப்போஸ்தலர்கள் <a href="#">G0652</a>	διηγῆσαντο விவரித்தார்கள் <a href="#">G1334</a>	αὐτῷ அவரிடம் <a href="#">G0846</a>	ὅσα எவ்வளவு <a href="#">G3745</a>
	ἐποίησαν. செய்தார்கள் <a href="#">G4160</a>	Kaì மற்றும் <a href="#">G2532</a>	παράλαβόν அழைத்துக்கொண்டு <a href="#">G3880</a>	αὐτούς, அவர்களை <a href="#">G0846</a>	ὑπεχώρησεν ஒதுங்கிப்போனார் <a href="#">G5298</a>	κατ' -வழியாக <a href="#">G2596</a>	
	ἰδὲν தனிமையில் <a href="#">G2398</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	πόλιν நகரமாகிய <a href="#">G4172</a>	καλουμένην அழைக்கப்பட்ட <a href="#">G2564</a>	Βηθσαῖδά. பெத்சாயிதாவுக்கு <a href="#">G0966</a>		

அப்போஸ்தலர்கள் திரும்பிவந்து, தாங்கள் செய்த எல்லாவற்றையும் அவருக்கு விளக்கிச் சொன்னார்கள். அப்பொழுது அவர் அவர்களைக் கூட்டிக்கொண்டு, தனிமையாக இருக்கும்படி பெத்சாயிதா என்னும் பட்டணத்தின் வனாந்திரமான ஒரு இடத்திற்குப் போனார்.

11	οἱ -அந்த <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ὄχλοι கூட்டங்கள் <a href="#">G3793</a>	γυόντες, அறிந்து <a href="#">G1097</a>	ἠκολούθησαν பின்தொடர்ந்தார்கள் <a href="#">G0190</a>	αὐτῷ; அவரை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἀποδείξιμένους வரவேற்று <a href="#">G0588</a>	αὐτούς, அவர்களை <a href="#">G0846</a>	ἐλάλει பேசினார் <a href="#">G2980</a>	αὐτοῖς அவர்களுக்கு <a href="#">G0846</a>	περὶ -குறித்து <a href="#">G4012</a>	τῆς -அந்த <a href="#">G3588</a>	
	βασίλειας ராஜ்யத்தைக்குறித்து <a href="#">G0932</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ, தேவனுடைய <a href="#">G2316</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	χρεῖαν தேவை <a href="#">G5532</a>	ἔχοντας உடையவர்களை <a href="#">G2192</a>
	θραναίως குணமாக்குதலின் <a href="#">G2322</a>	ἰδοῦ. குணமாக்கினார் <a href="#">G2390</a>					

மக்கள் அதை அறிந்து, அவர் பின்னால் போனார்கள்; அவர்களை அவர் ஏற்றுக்கொண்டு, தேவனுடைய இராஜ்யத்தைக்குறித்து அவர்களோடு பேசி, சுகமடையவேண்டும் என்றிருந்தவர்களைச் சுகப்படுத்தினார்.

12	Ἡ	δὲ	ἡμέρα	ἦρξάτο	κλίνειν,	προσελθόντες	δὲ	οἱ
	-அந்த	பின்	நாள்	தொடங்கியது	சாய	அணுகிவந்து	பின்	-அந்த
	<a href="#">G3588</a>	<a href="#">G1161</a>	<a href="#">G2250</a>	<a href="#">G0756</a>	<a href="#">G2827</a>	<a href="#">G4334</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3588</a>
	δὼδεκα	εἴπαν	αὐτῷ,	Ἀπόλλυσον	τὸν	ὄχλον,	ἵνα	
	பன்னிரண்டுபேர்	சொன்னார்கள்	அவரிடம்	அனுப்பிவிடும்	-அந்த	கூட்டத்தை	-என்று	
	<a href="#">G1427</a>	<a href="#">G3004</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0630</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3793</a>	<a href="#">G2443</a>	
	πορευθέντες	εἰς	τὰς	κύκλῳ	κώμας	καὶ	ἀγροὺς	
	போய்	-இல்	-அந்த	சுற்றுப்புறமான	கிராமங்களிலும்	மற்றும்	வயல்வெளிகளிலும்	
	<a href="#">G4198</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2945</a>	<a href="#">G2968</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0068</a>	
	καταλόσωσιν,	καὶ	εὐρύσιν	ἐπιστατομὸν;	ὅτι	ᾧδε	ἐν	
	தங்கவும்	மற்றும்	கண்டுபிடிக்கவும்	உணவையும்	ஏனெனில்	இங்கே	-இல்	
	<a href="#">G2647</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2147</a>	<a href="#">G1979</a>	<a href="#">G3754</a>	<a href="#">G5602</a>	<a href="#">G1722</a>	
	ἐρημῳ	τόπῳ	ἐσμέν.					
	வனாந்தரமான	இடத்தில்	இருக்கிறோம்					
	<a href="#">G2048</a>	<a href="#">G5117</a>	<a href="#">G1510</a>					

மாலைநேரத்தில், பன்னிரண்டுபேரும், அவரை நோக்கி: நாம் இருக்கிற இடம் வனாந்திரமாக இருப்பதினால், மக்கள், சுற்றியிருக்கிற ஊர்களிலும் கிராமங்களிலும்போய்த் தங்குவதற்கும், உணவுப்பொருள்களை வாங்கிக்கொள்வதற்கும் அவர்களை அனுப்பிவிடவேண்டும் என்றார்கள்.

13	εἴπαν	δὲ	παρὸς	αὐτοὺς,	Δότε	αὐτοῖς	φραγεῖλαι	βύβλους.
	சொன்னார்	பின்	-நோக்கி	அவர்களிடம்	கொடுங்கள்	அவர்களுக்கு	சாப்பிட	நீங்களே
	<a href="#">G3004</a>	<a href="#">G1161</a>	<a href="#">G4314</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1325</a>	<a href="#">G0846</a>	<a href="#">G5315</a>	<a href="#">G4771</a>
	οἱ	δὲ	εἴπαν,	Ὅτι	εἰσὶν	ἡμῖν	πλεῖον	ἢ
	-அவர்கள்	பின்	சொன்னார்கள்	இல்லை	இருக்கின்றன	எங்களுக்கு	அதிகமாக	-ஐவிட
	<a href="#">G3588</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3004</a>	<a href="#">G3756</a>	<a href="#">G1510</a>	<a href="#">G1473</a>	<a href="#">G4119</a>	<a href="#">G2228</a>
	ἄρτοι	πάντες,	καὶ	ἰχθῦνες	ὅσο,	εἰ	μῆτι	πορευθέντες,
	அப்பங்கள்	ஐந்து	மற்றும்	மீன்கள்	இரண்டு	ஆனால்	ஒருவேளை	போய்
	<a href="#">G0740</a>	<a href="#">G4002</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2486</a>	<a href="#">G1417</a>	<a href="#">G1487</a>	<a href="#">G3385</a>	<a href="#">G4198</a>
	ἡμῶν	ἀγοράσωμεν	εἰς	πάντα	τὸν	λαὸν	τοῦτον	βρώματα;
	நாங்கள்	வாங்கவேண்டுமோ	-இல்	எல்லா	-அந்த	ஜனங்களுக்கு	இந்த	உணவுகளை
	<a href="#">G1473</a>	<a href="#">G0059</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3956</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2992</a>	<a href="#">G3778</a>	<a href="#">G1033</a>

இயேசு, அவர்களை நோக்கி: நீங்களே அவர்களுக்கு உணவைக் கொடுங்கள் என்றார். அதற்கு அவர்கள்: எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன்களும்மட்டுமே இருக்கிறது, இந்த மக்கள் எல்லோருக்கும் உணவு கொடுக்கவேண்டுமானால், நாங்கள்போய் வாங்கிக்கொண்டு வரவேண்டும் என்றார்கள்.

14	ἦσαν	γὰρ	ὡσαὶ	ἄνθρωποι	πεντακισχίλιοι.	εἴπαν	δὲ
	இருந்தார்கள்	ஏனெனில்	ஏறக்குறைய	ஆண்கள்	ஐயாயிரம்பேர்	சொன்னார்	பின்
	<a href="#">G1510</a>	<a href="#">G1063</a>	<a href="#">G5616</a>	<a href="#">G0435</a>	<a href="#">G4000</a>	<a href="#">G3004</a>	<a href="#">G1161</a>
	παρὸς	τοὺς	μαθητὰς	αὐτοῦ,	Κατακλίνατε	αὐτοὺς	κλισίαις
	-நோக்கி	-அந்த	சீடர்களிடம்	அவருடைய	உட்காரவையுங்கள்	அவர்களை	குழுக்களாக
	<a href="#">G4314</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3101</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2625</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2828</a>
	ὡσαὶ	ἀνὰ	πεντήκοντα.				
	ஏறக்குறைய	ஒவ்வொரு	ஐம்பதுபேராக				
	<a href="#">G5616</a>	<a href="#">G0303</a>	<a href="#">G4004</a>				

அங்கு ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படிச் சொல்லுங்கள் என்று தம்முடைய சீடர்களுக்குச் சொன்னார்.

15	καὶ	ἐποίησαν	οὕτως,	καὶ	κατέκλιναν	ἅπαντας.
	மற்றும்	செய்தார்கள்	அவ்வாறு	மற்றும்	உட்காரவைத்தார்கள்	எல்லாரையும்
	<a href="#">G2532</a>	<a href="#">G4160</a>	<a href="#">G3779</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2625</a>	<a href="#">G0537</a>

அவர்கள் அப்படியே எல்லோரையும் உட்காரும்படிச் செய்தார்கள்.

- 16 λαβὼν δὲ τὸς πέντε ἄρτους καὶ τὸς δύο ἰχθῦας,  
 எடுத்து பின் -அந்த ஐந்து அப்பங்களையும் மற்றும் -அந்த இரண்டு மீன்களையும்  
[G2983](#) [G1161](#) [G3588](#) [G4002](#) [G0740](#) [G2532](#) [G3588](#) [G1417](#) [G2486](#)
- ἀναβλέψας εἶς τὸν ὄρανόν, εὐλόγησεν αὐτοὺς  
 வானத்தைநோக்கிப்பார்த்து -இல் -அந்த வானத்தைநோக்கி ஆசீர்வதித்தார் அவைகளை  
[G0308](#) [G1519](#) [G3588](#) [G3772](#) [G2127](#) [G0846](#)
- καὶ κατέκλασεν, καὶ ἔδιδόν τῷ μῆτιν αἰσθῆσαι τὴν  
 மற்றும் பிட்டார் மற்றும் கொடுத்தார் -அந்த சீடர்களுக்கு பரிமாற -அந்த  
[G2532](#) [G2622](#) [G2532](#) [G1325](#) [G3588](#) [G3101](#) [G3908](#) [G3588](#)
- ὄχλῳ.  
 கூட்டத்திற்கு  
[G3793](#)

அப்பொழுது அவர் அந்த ஐந்து அப்பங்களையும் அந்த இரண்டு மீன்களையும் எடுத்து, வானத்தை அண்ணாந்துபார்த்து, அவைகளை ஆசீர்வதித்து, பிட்டு, மக்களுக்கு பகிர்ந்துகொடுக்கும்படி சீடர்களிடத்தில் கொடுத்தார்.

- 17 καὶ ἔφαγον καὶ ἔχορτάσθησαν πάντες; καὶ  
 மற்றும் சாப்பிட்டார்கள் மற்றும் திருப்தியடைந்தார்கள் எல்லாரும் மற்றும்  
[G2532](#) [G5315](#) [G2532](#) [G5526](#) [G3956](#) [G2532](#)
- ἦρθι τὸ περισεῦσαν αὐτοῖς κλασμάτων, κόφινοι δὲ δέκα.  
 எடுக்கப்பட்டது -அந்த மீதியான அவர்களுக்கு துண்டுகள் கூடைகள் பன்னிரண்டு  
[G0142](#) [G3588](#) [G4052](#) [G0846](#) [G2801](#) [G2894](#) [G1427](#)

எல்லோரும் சாப்பிட்டுத் திருப்தியடைந்தார்கள். மீதியான உணவுப்பொருட்கள் பன்னிரண்டு கூடைகள்நிறைய எடுக்கப்பட்டது.

- 18 Καὶ ἐγένετο ἐν τῷ εἶναι αὐτὸν προσευχόμενον κατὰ  
 மற்றும் ஆனது -இல் -அந்த இருக்கையில் அவர் ஜெபிக்கையில் -வழியாக  
[G2532](#) [G1096](#) [G1722](#) [G3588](#) [G1510](#) [G0846](#) [G4336](#) [G2596](#)
- μόνας, συγῆσαν αὐτῷ οἱ μαθηταί, καὶ ἐπηρώτησεν  
 தனிமையில் கூடஇருந்தார்கள் அவரோடு -அந்த சீடர்கள் மற்றும் கேட்டார்  
[G3441](#) [G4895](#) [G0846](#) [G3588](#) [G3101](#) [G2532](#) [G1905](#)
- αὐτοὺς, λέγων, τίνα με «οἱ ὄχλοι» λέγουσιν  
 அவர்களை சொல்லி யாராக என்னை -அந்த கூட்டங்கள் சொல்கிறார்கள்  
[G0846](#) [G3004](#) [G5101](#) [G1473](#) [G3588](#) [G3793](#) [G3004](#)
- εἶνα?  
 இருக்கிறேன் என்று  
[G1510](#)

பின்பு அவர் தமது சீடர்களோடு தனித்து ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கும்போது, அவர்களை நோக்கி: மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார்.

19	οἱ -அவர்கள் <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἀποκριθέντες, பதிலளித்து <a href="#">G0611</a>	εἶπαν, சொன்னார்கள் <a href="#">G3004</a>	Ἰωάννην யோவான் <a href="#">G2491</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Βαπτιστήν; ஸ்நானகன் <a href="#">G0910</a>		
	ἄλλοι மற்றவர்கள் <a href="#">G0243</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	ἠλίου எலியா <a href="#">G2243</a>	ἄλλοι மற்றவர்கள் <a href="#">G0243</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	ὅτι என்று <a href="#">G3754</a>	προφήτης, தீர்க்கதரிசி <a href="#">G4396</a>	τις ஒருவர் <a href="#">G5100</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>
	ἀρχαῖον, பூர்வீகரிலிருந்து <a href="#">G0744</a>		ἀνέστη. எழுந்தான் <a href="#">G0450</a>						

அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான்ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறுசிலர் பூர்வகாலத்துத் தீர்க்கதரிசிகளில் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள்.

20	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	αὐτοῖς, அவர்களிடம் <a href="#">G0846</a>	ἴμεις நீங்கள் <a href="#">G4771</a>	δὲ, ஆனால் <a href="#">G1161</a>	τίνα யாராக <a href="#">G5101</a>	με என்னை <a href="#">G1473</a>	λέγετε சொல்கிறீர்கள் <a href="#">G3004</a>
	εἶνα? இருக்கிறேன் என்று <a href="#">G1510</a>		Πέτρος பேதுரு <a href="#">G4074</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἀποκριθεὶς, பதிலளித்து <a href="#">G0611</a>	εἶπεν, சொன்னார் <a href="#">G3004</a>	Τὸν -அந்த <a href="#">G3588</a>	Χριστὸν கிறிஸ்துவாகிய <a href="#">G5547</a>
	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>						

அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார்; பேதுரு மறுமொழியாக: நீர் தேவனுடைய கிறிஸ்து என்றான்.

21	ὁ -அவர் <a href="#">G3588</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἐπειρήσας அதட்டி <a href="#">G2008</a>	αὐτοῖς, அவர்களுக்கு <a href="#">G0846</a>	παρήγγειλεν கட்டளையிட்டார் <a href="#">G3853</a>	μὴ ஒருவருக்கும் <a href="#">G3367</a>
	λέγειν சொல்லவேண்டாம் <a href="#">G3004</a>		τοῦτο, இதை <a href="#">G3778</a>			

அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.

22	εἰπὼν சொல்லி <a href="#">G3004</a>	ὅτι, என்று <a href="#">G3754</a>	Δεῖ வேண்டும் <a href="#">G1163</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Υἱὸν குமாரன் <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ἀνθρώπου மனிதனுடைய <a href="#">G0444</a>	πολλὰ அநேக <a href="#">G4183</a>	παθεῖν; பாடுபட <a href="#">G3958</a>
	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀποδοκιμασθῆναι புறக்கணிக்கப்பட <a href="#">G0593</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	πρεσβυτέρων, மூப்பர்களாலும் <a href="#">G4245</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>			
	ἀρχιερέων, பிரதான-ஆசாரியர்களாலும் <a href="#">G0749</a>		καὶ மற்றும் <a href="#">G2532</a>	γραμματέων, வேதபாரசர்களாலும் <a href="#">G1122</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀποκτανθῆναι, கொல்லப்பட <a href="#">G0615</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>		
	τῆ -அந்த <a href="#">G3588</a>	τρίτη மூன்றாம் <a href="#">G5154</a>	ἡμέρᾳ நாளில் <a href="#">G2250</a>	ἐγερθῆναι. எழுப்பப்பட <a href="#">G1453</a>					

மேலும் மனிதகுமாரன் பல பாடுகள் படவும், மூப்பர்களாலும் பிரதான ஆசாரியர்களாலும் வேதபண்டிதர்களாலும் ஆகாதவன் என்று தள்ளப்படவும், கொல்லப்படவும், மூன்றாம்நாளில் உயிரோடு எழுந்திருக்கவும் வேண்டும் என்று சொன்னார்.

23	Ἔλεγεν சொன்னார் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	πάντας, எல்லாரிடமும் <a href="#">G3956</a>	Εἶ ஆனால் <a href="#">G1487</a>	τις ஒருவன் <a href="#">G5100</a>	θῆλει விரும்பினால் <a href="#">G2309</a>	ὀπίσω பின்னால் <a href="#">G3694</a>
	μου என்னுடைய <a href="#">G1473</a>	ἔρχομαι, வர <a href="#">G2064</a>	ἀρνησάσθαι மறுத்துக்கொள்ளட்டும் <a href="#">G0720</a>	ἐαυτὸν, தன்னைத்தானே <a href="#">G1438</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>			
	ἀράτω எடுத்துக்கொள்ளட்டும் <a href="#">G0142</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	σταυρὸν சிலுவையை <a href="#">G4716</a>	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	καθ' -வழியாக <a href="#">G2596</a>	ἡμέραν, நாள்தோறும் <a href="#">G2250</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	ἀκολουθεῖτω பின்செல்லட்டும் <a href="#">G0190</a>	μοι. என்னை <a href="#">G1473</a>						

பின்பு அவர் எல்லோரையும் நோக்கி: ஒருவன் என்னைப் பின்பற்றிவரவிரும்பினால் அவன் தன்னைத்தானே வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றவேண்டும்.

24	ὁς எவன் <a href="#">G3739</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ὁν ஆகிலும் <a href="#">G0302</a>	θῆλη விரும்பினால் <a href="#">G2309</a>	τὴν -அந்த <a href="#">G3588</a>	ψυχὴν உயிரை <a href="#">G5590</a>	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>	σῶσαι, இரட்சிக்க <a href="#">G4982</a>	
	ἀπολέσει இழப்பான் <a href="#">G0622</a>	αὐτήν; அதை <a href="#">G0846</a>	ὁς எவன் <a href="#">G3739</a>	ὁ ஆனால் <a href="#">G1161</a>	ὁν ஆகிலும் <a href="#">G0302</a>	ἀπολέσει இழந்தால் <a href="#">G0622</a>	τὴν -அந்த <a href="#">G3588</a>	ψυχὴν உயிரை <a href="#">G5590</a>	αὐτοῦ அவனுடைய <a href="#">G0846</a>
	ἔνεκεν நிமித்தமாக <a href="#">G1752</a>	ἐμοῦ, என்னுடைய <a href="#">G1473</a>	οὗτος அவன் <a href="#">G3778</a>	σῶσαι இரட்சிப்பான் <a href="#">G4982</a>	αὐτήν. அதை <a href="#">G0846</a>				

தன் ஜீவனை இரட்சிக்க விரும்புகிறவன் அதை இழந்துபோவான்; எனக்காகத் தன் ஜீவனை இழந்துபோகிறவன் அதை இரட்சித்துக்கொள்ளுவான்.

25	τί என்ன <a href="#">G5101</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ὃφελείται பயனடைகிறான் <a href="#">G5623</a>	ὁσπιταῖος, மனிதன் <a href="#">G0444</a>	κερδῆσας ஆதாயமாக்கி <a href="#">G2770</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	κόσμον உலகத்தை <a href="#">G2889</a>
	ὄλον, முழுவதையும் <a href="#">G3650</a>	ἐαυτὸν தன்னைத்தானே <a href="#">G1438</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ἀπολέσας, இழந்து <a href="#">G0622</a>	ἢ அல்லது <a href="#">G2228</a>	ζημωθεῖς? நஷ்டப்படுத்தி <a href="#">G2210</a>	

மனிதன் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக்கொண்டாலும், தன்னைத்தானே கெடுத்து நஷ்டப்படுத்திக்கொண்டால் அவனுக்கு லாபம் என்ன?

26	ὁς எவன் <a href="#">G3739</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ὁν ஆகிலும் <a href="#">G0302</a>	ἐπαισχυσθῆ வெட்கப்பட்டால் <a href="#">G1870</a>	με என்னையும் <a href="#">G1473</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	ἐμὸς என்னுடைய <a href="#">G1699</a>
	λόγους, வார்த்தைகளையும் <a href="#">G3056</a>	ταῦτον அவனை <a href="#">G3778</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Υἱὸς குமாரன் <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ἀνθρώπου மனிதனுடைய <a href="#">G0444</a>	ἐπαισχυσθήσεται, வெட்கப்படுவார் <a href="#">G1870</a>	
	ὄταν எப்போது <a href="#">G3752</a>	ἔλθῃ வருவாரோ <a href="#">G2064</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῇ -அந்த <a href="#">G3588</a>	δόξῃ மகிமையில் <a href="#">G1391</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>
	Πατρός, பிதாவின் <a href="#">G3962</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῶν -அந்த <a href="#">G3588</a>	ἀγίων பரிசுத்த <a href="#">G0040</a>	ἀγγέλων. தூதர்களின் <a href="#">G0032</a>			

என்னைக்குறித்தும் என் வார்த்தைகளைக்குறித்தும் எவன் வெட்கப்படுகிறானோ, அவனைக்குறித்து மனிதகுமாரனும் தம்முடைய மகிமையோடும் பிதாவின் மகிமையோடும் பரிசுத்த தூதர்களின் மகிமையோடும் வரும்போது வெட்கப்படுவார்.

- 27 λέγω δὲ ὑμῖν ἄληθῶς, εἰσὶν τινες τῶν ἀποῶν  
 சொல்கிறேன் பின் உங்களுக்கு மெய்யாக இருக்கிறார்கள் சிலர் -அந்த இங்கே  
[G3004](#) [G1161](#) [G4771](#) [G0230](#) [G1510](#) [G5100](#) [G3588](#) [G0847](#)
- ἐστῆκότων, οἷ οὐ μὴ γέσωνται θανάτου, ἕως ἄν  
 நிற்பவர்களில் யார் இல்லை இல்லை சுவைப்பார்கள் மரணத்தை வரையில் ஆகிலும்  
[G2476](#) [G3739](#) [G3756](#) [G3361](#) [G1089](#) [G2288](#) [G2193](#) [G0302](#)
- Ἰδούσιν τῆν βασιλείαν τοῦ Θεοῦ.  
 காண்பார்கள் -அந்த ராஜ்யத்தை -உடைய தேவனுடைய  
[G3708](#) [G3588](#) [G0932](#) [G3588](#) [G2316](#)

இங்கே நிற்கிறவர்களில் சிலர் தேவனுடைய ராஜ்யத்தைக் காணும் முன்னே, மரணத்தை ருசிபார்ப்பதில்லை என்று நிச்சயமாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

- 28 Ἐγένετο δὲ μετὰ τοὺς λόγους τοῦτους, ὡσεὶ ῥήματα  
 ஆனது பின் பிறகு -அந்த வார்த்தைகளுக்கு இவைகளுக்குப் ஏறக்குறைய நாட்கள்  
[G1096](#) [G1161](#) [G3326](#) [G3588](#) [G3056](#) [G3778](#) [G5616](#) [G2250](#)
- ὀκτῶ, καὶ παραλαβὼν Πέτρον καὶ Ἰωάννην καὶ  
 எட்டு மற்றும் அழைத்துக்கொண்டு பேதுருவையும் மற்றும் யோவானையும் மற்றும்  
[G3638](#) [G2532](#) [G3880](#) [G4074](#) [G2532](#) [G2491](#) [G2532](#)
- Ἰάκωβον, ἀντίβη εἰς τὸ ὄρος προσεβύξαθα.  
 யாக்கோபையும் ஏறினார் -இல் -அந்த மலைக்கு ஜெபிக்க  
[G2385](#) [G0305](#) [G1519](#) [G3588](#) [G3735](#) [G4336](#)

இந்த வார்த்தைகளை அவர் சொல்லி ஏறக்குறைய எட்டு நாட்களுக்குப்பின்பு, அவர் பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக்கொண்டு, ஜெபம்பண்ணுகிறதற்கு ஒரு மலையின்மேல் ஏறினார்.

- 29 καὶ ἔγένετο ἐν τῷ προσεβύξαθα ἄτον, τὸ εἶδος τοῦ  
 மற்றும் ஆனது -இல் -அந்த ஜெபிக்கையில் அவர் -அந்த தோற்றம் -உடைய  
[G2532](#) [G1096](#) [G1722](#) [G3588](#) [G4336](#) [G0846](#) [G3588](#) [G1491](#) [G3588](#)
- προσώπου ἀποῶν ἕτερον, καὶ ὁ ἱματισμὸς ἀποῶν  
 முகத்தின் அவருடைய வேறாயிற்று மற்றும் -அந்த ஆடை அவருடைய  
[G4383](#) [G0846](#) [G2087](#) [G2532](#) [G3588](#) [G2441](#) [G0846](#)
- λευκὸς ἐξαστραύων.  
 வெண்மையாய் மின்னுகிற  
[G3022](#) [G1823](#)

அவர் ஜெபம்பண்ணும்போது அவருடைய முகத்தின் ரூபம் மாறியது, அவருடைய ஆடை வெண்மையாகப் பிரகாசித்தது.

- 30 καὶ ἶδόν, ἄνδρες δῖο συνελάλους ἀπῶ, οἱ τινες  
 மற்றும் இதோ மனிதர்கள் இருவர் உரையாடினார்கள் அவரோடு யாரெனில்  
[G2532](#) [G3708](#) [G0435](#) [G1417](#) [G4814](#) [G0846](#) [G3748](#)
- ἦσαν Μωϋσῆς καὶ Ἠλίας,  
 இருந்தார்கள் மோசேயும் மற்றும் எலியாவும்  
[G1510](#) [G3475](#) [G2532](#) [G2243](#)

அன்றியும் மோசே எலியா ஆகிய இரண்டுபேரும் மகிமையோடு காணப்பட்டு, அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்,

31 οἱ ὀφθίντες ἐν ῥόξῃ, ἔλεγον τὴν ἕξοδον  
யார் தோன்றி -இல் மகிமையில் பேசினார்கள் -அந்த புறப்பாட்டைக்குறித்து  
[G3739](#) [G3708](#) [G1722](#) [G1391](#) [G3004](#) [G3588](#) [G1841](#)

αὐτοῖ, ἦν ἥμελλεν παληροῦν ἐν Ἱεροσολίμ.  
அவருடைய எதை நிறைவேற்றப்போகிறார் நிறைவேற்ற -இல் எருசலேமில்  
[G0846](#) [G3739](#) [G3195](#) [G4137](#) [G1722](#) [G2419](#)

அவர்கள் எருசலேமில் நிறைவேற்றப்போகிற அவருடைய மரணத்தைக்குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள்.

32 ὁ δὲ Πέτρος καὶ οἱ σὺν αὐτῷ ἦσαν  
-அவர் ஆனால் பேதுருவும் மற்றும் -அவர்கள் உடன் அவரோடு இருந்தார்கள்  
[G3588](#) [G1161](#) [G4074](#) [G2532](#) [G3588](#) [G4862](#) [G0846](#) [G1510](#)

βεβαρημένοι ὕπνω; διαγρηγορήσαντες δὲ εἶδον τὴν  
பாரமடைந்தவர்களாய் நித்திரையால் விழித்தெழுந்தபோது பின் கண்டார்கள் -அந்த  
[G0916](#) [G5258](#) [G1235](#) [G1161](#) [G3708](#) [G3588](#)

ῥόξαν αὐτοῖ, καὶ τοὺς δὺο ἄνδρας τοὺς  
மகிமையை அவருடைய மற்றும் -அந்த இருவர் மனிதர்களை -அந்த  
[G1391](#) [G0846](#) [G2532](#) [G3588](#) [G1417](#) [G0435](#) [G3588](#)

συνεστῶτας αὐτῷ.  
நின்றனுகொண்டிருந்த அவரோடு  
[G4921](#) [G0846](#)

பேதுருவும் அவனோடிருந்தவர்களும் தூக்கமயக்கமாக இருந்தார்கள். ஆனாலும் அவர்கள் விழித்து அவருடைய மகிமையையும் அவரோடு நின்ற அவ்விரண்டு பேரையும் கண்டார்கள்.

33 καὶ ἔγενετο ἐν τῷ διαχωρίζεσθαι αὐτοὺς ἀπ'  
மற்றும் ஆனது -இல் -அந்த பிரிந்துபோகையில் அவர்கள் -இலிருந்து  
[G2532](#) [G1096](#) [G1722](#) [G3588](#) [G1316](#) [G0846](#) [G0575](#)

αὐτοῖ, εἶπεν ὁ Πέτρος παρὸς τὸν Ἰησοῦν, Ἐπιστάτα,  
அவரிடமிருந்து சொன்னார் -அந்த பேதுரு -நோக்கி -அந்த இயேசுவிடம் போதகரே  
[G0846](#) [G3004](#) [G3588](#) [G4074](#) [G4314](#) [G3588](#) [G2424](#) [G1988](#)

καλόν ἐστιν ἡμῶς ὡςδε εἶνα; καὶ ποιήσωμεν σκηνὰς τρεῖς,  
நல்லது ஆகிறது நாம் இங்கே இருக்க மற்றும் செய்வோம் கூடாரங்கள் மூன்று  
[G2570](#) [G1510](#) [G1473](#) [G5602](#) [G1510](#) [G2532](#) [G4160](#) [G4633](#) [G5140](#)

μίας σοι, καὶ μίαν Μωϋσῆ, καὶ μίαν Ἠλίᾳ; μὴ  
ஒன்று உனக்கு மற்றும் ஒன்று மோசேக்கும் மற்றும் ஒன்று எலியாவுக்கும் இல்லை  
[G1520](#) [G4771](#) [G2532](#) [G1520](#) [G3475](#) [G2532](#) [G1520](#) [G2243](#) [G3361](#)

εἰδὼς ὁ λέγει.  
அறியாமல் என்ன சொல்கிறார்  
[G1492](#) [G3739](#) [G3004](#)

அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து போகும்போது, பேதுரு இயேசுவை நோக்கி: ஐயரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது, உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவிடம் ஒரு கூடாரமும், மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்று, தான் சொல்லுகிறது என்னவென்று தெரியாமல் சொன்னான்.

34 ταῦτα δὲ αὐτοῖς λέγοντος, ἐγένετο νεφέλη καὶ ἐπεσκίαζεν  
இவைகளை பின் அவர் சொல்லும்போது ஆனது மேகம் மற்றும் நிழலிட்டது  
[G3778](#) [G1161](#) [G0846](#) [G3004](#) [G1096](#) [G3507](#) [G2532](#) [G1982](#)

αὐτοῦς; ἐφῴθησεν δὲ ἐν τῷ εἰσελθεῖν αὐτοῦς εἰς τὴν  
அவர்களை பயந்தார்கள் பின் -இல் -அந்த நுழையும்போது அவர்கள் -இல் -அந்த  
[G0846](#) [G5399](#) [G1161](#) [G1722](#) [G3588](#) [G1525](#) [G0846](#) [G1519](#) [G3588](#)

νεφέλην.  
மேகத்திற்குள்  
[G3507](#)

இப்படி அவன் பேசும்போது, ஒரு மேகம் வந்து அவர்களை மூடினது; எனவே அவருடைய சீடர்கள் பயந்தார்கள்.

35 καὶ φωνῇ ἐγένετο ἔκ τῆς νεφέλης, λέγουσα, Οὐτός  
மற்றும் சத்தம் ஆனது -இலிருந்து -அந்த மேகத்திலிருந்து சொல்லி இவர்  
[G2532](#) [G5456](#) [G1096](#) [G1537](#) [G3588](#) [G3507](#) [G3004](#) [G3778](#)

ἔστιν ὁ Υἱός μου, ὁ ἐκλελεγμένος; αὐτοῖς  
ஆகிறார் -அந்த குமாரன் என்னுடைய -அந்த தெரிந்துகொள்ளப்பட்டவர் அவருக்கு  
[G1510](#) [G3588](#) [G5207](#) [G1473](#) [G3588](#) [G1586](#) [G0846](#)

ἄκούετε.  
செவிகொடுங்கள்  
[G0191](#)

அப்பொழுது: இவர் நான் தெரிந்துகொண்ட என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.

36 καὶ ἐν τῷ γενέσθαι τὴν φωνήν, εὐρέθη Ἴησοῦς  
மற்றும் -இல் -அந்த ஆகும்போது -அந்த சத்தம் காணப்பட்டார் இயேசு  
[G2532](#) [G1722](#) [G3588](#) [G1096](#) [G3588](#) [G5456](#) [G2147](#) [G2424](#)

μόνος. καὶ αὐτοῖς ἐσῆυσεν, καὶ οὐδὲν  
தனிமையில் மற்றும் அவர்கள் மௌனமாயிருந்தார்கள் மற்றும் ஒருவருக்கும்  
[G3441](#) [G2532](#) [G0846](#) [G4601](#) [G2532](#) [G3762](#)

ἀήγγελα ἐν ἐκείναις ταῖς ἡμέραις οὐδὲν ᾤν  
அறிவிக்கவில்லை -இல் அந்த -அந்த நாட்களில் ஒன்றையும் -அந்த  
[G0518](#) [G1722](#) [G1565](#) [G3588](#) [G2250](#) [G3762](#) [G3739](#)

ἔώρακαν.  
கண்டிருந்தவைகளை  
[G3708](#)

அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள்.

37 Ἐγένετο δὲ τῆς ἔξις ἡμέρα, κατεθρόνισεν αὐτῶν ἄπο τοῦ  
ஆனது பின் -அந்த அடுத்த நாளில் இறங்கியபோது அவர்கள் -இலிருந்து -அந்த  
[G1096](#) [G1161](#) [G3588](#) [G1836](#) [G2250](#) [G2718](#) [G0846](#) [G0575](#) [G3588](#)

ὄρου, στήριξαν αὐτῶν ὄχλος πᾶσι.  
மலையிலிருந்து எதிர்கொண்டது அவரை கூட்டம் பெரிய  
[G3735](#) [G4876](#) [G0846](#) [G3793](#) [G4183](#)

மறுநாளில் அவர்கள் மலையிலிருந்து இறங்கினபோது, மக்கள்கூட்டம் அவரை சந்திக்க அவரிடம் வந்தார்கள்.

38	καὶ மற்றும்	ἰδοὺ, இதோ	ἀνὴρ மனிதன்	ἀπὸ -இலிருந்து	τοῦ -அந்த	ὄχλου கூட்டத்திலிருந்து	ἐβόησεν, கூப்பிட்டான்	λέγων, சொல்லி
	<a href="#">G2532</a>	<a href="#">G3708</a>	<a href="#">G0435</a>	<a href="#">G0575</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3793</a>	<a href="#">G0994</a>	<a href="#">G3004</a>
	Διδάσκων, போதகரே	δὲομαί வேண்டுகிறேன்	σοῦ உம்மை	ἐπιβλέψων பார்க்கவேண்டும்	ἐπὶ -மேல்	τὸν -அந்த	βίβλον குமாரனை	
	<a href="#">G1320</a>	<a href="#">G1189</a>	<a href="#">G4771</a>	<a href="#">G1914</a>	<a href="#">G1909</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>	
	μου, என்னுடைய	ὄτι ஏனெனில்	μονογενῆς ஒரேபிள்ளை	μοί எனக்கு	ἔσται. ஆவான்			
	<a href="#">G1473</a>	<a href="#">G3754</a>	<a href="#">G3439</a>	<a href="#">G1473</a>	<a href="#">G1510</a>			

அவர்களில் ஒருவன் சத்தமிட்டு: போதகரே, என் மகனுக்கு உதவி செய்யவேண்டுமென்று உம்மை வேண்டிக்கொள்ளுகிறேன், அவன் எனக்கு ஒரே பிள்ளையாக இருக்கிறான்.

39	καὶ மற்றும்	ἰδοὺ, இதோ	πνεῦμα ஆவி	λαμβάνει பிடிக்கிறது	αὐτόν, அவனை	καὶ மற்றும்	ἔξιφνης திடீரென	κράζει, கதறுகிறான்	καὶ மற்றும்
	<a href="#">G2532</a>	<a href="#">G3708</a>	<a href="#">G4151</a>	<a href="#">G2983</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G1810</a>	<a href="#">G2896</a>	<a href="#">G2532</a>
	σαφάρασαι வலிப்பெடுக்கிறது	αὐτόν அவனை	μετὰ -உடன்	ἄφρονι, நுரையோடு	καὶ மற்றும்	μόγυς அரிதாக	ἀποχρηεῖ விலகுகிறது		
	<a href="#">G4682</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3326</a>	<a href="#">G0876</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3425</a>	<a href="#">G0672</a>		
	ἀ' -இலிருந்து	αὐτόν, அவனிடமிருந்து	συτηρίβον நசுக்கி	αὐτόν. அவனை					
	<a href="#">G0575</a>	<a href="#">G0846</a>	<a href="#">G4937</a>	<a href="#">G0846</a>					

சில நேரங்களில், ஒரு அசுத்தஆவி அவனை அலைக்கழிப்பதினால், அவன் அலறி வாயில் நுரைதள்ளுகிறான். அது அவனைக் காயப்படுத்தி, அதிக போராட்டத்திற்குப்பின்பு அவனைவிட்டு நீங்குகிறது.

40	καὶ மற்றும்	ἐδέηθη வேண்டிக்கொண்டேன்	τῶν -அந்த	μαθητῶν சீடர்களை	σοῦ, உம்முடைய	ἵνα -என்று	ἐκβάλωσιν துரத்தவேண்டும்	
	<a href="#">G2532</a>	<a href="#">G1189</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3101</a>	<a href="#">G4771</a>	<a href="#">G2443</a>	<a href="#">G1544</a>	
	αὐτό, அதை	καὶ மற்றும்	οὐκ இல்லை	ῥήσθησαν. முடியவில்லை				
	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3756</a>	<a href="#">G1410</a>				

அதைத் துரத்திவிடும்படி உம்முடைய சீடர்களை வேண்டிக்கொண்டேன், அவர்களால் முடியவில்லை என்றான்.

41	ἀποκριθεὶς பதிலளித்து	δὲ, பின்	ὁ -அந்த	Ἰησοῦς இயேசு	εἶπεν, சொன்னார்	ᾧ ஓ	γενεὰ சந்ததியே	ἄπιστος நம்பிக்கையில்லாத
	<a href="#">G0611</a>	<a href="#">G1161</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2424</a>	<a href="#">G3004</a>	<a href="#">G5599</a>	<a href="#">G1074</a>	<a href="#">G0571</a>
	καὶ மற்றும்	διεστραμμένη, கோணலான	ἔως எதுவரைக்கும்	πότε எப்போதுவரை	ἔσομαι இருப்பேன்	παρὸς -நோக்கி	ἔμῃ உங்களோடு	
	<a href="#">G2532</a>	<a href="#">G1294</a>	<a href="#">G2193</a>	<a href="#">G4219</a>	<a href="#">G1510</a>	<a href="#">G4314</a>	<a href="#">G4771</a>	
	καὶ மற்றும்	ἀνέξομαι சகிப்பேன்	ἔμῃ? உங்களை	προσάγαγε அழைத்துவா	ᾧδε இங்கே	τὸν -அந்த	βίβλον குமாரனை	σοῦ. உன்னுடைய
	<a href="#">G2532</a>	<a href="#">G0430</a>	<a href="#">G4771</a>	<a href="#">G4317</a>	<a href="#">G5602</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5207</a>	<a href="#">G4771</a>

இயேசு மறுமொழியாக: விசுவாசமில்லாத மாறுபாடான வம்சமே, எதுவரைக்கும் நான் உங்களோடிருந்து, உங்களிடம் பொறுமையாக இருப்பேன்? உன் மகனை இங்கே கொண்டுவா என்றார்.

42	ἔτι இன்னும் <a href="#">G2089</a>	δὲ பின் <a href="#">G1161</a>	προσερχομένων அணுகிவரும்போது <a href="#">G4334</a>	αὐτοῦ, அவனுடைய <a href="#">G0846</a>	ἔρρηξεν தள்ளிவிட்டது <a href="#">G4486</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	
	δαυὶδον, பிசாசு <a href="#">G1140</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	συνεσάρραξεν. வலிப்பெடுக்கச்செய்தது <a href="#">G4952</a>	ἐπατίμησεν அதட்டினார் <a href="#">G2008</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Ἰησοῦς இயேசு <a href="#">G2424</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>
	πνεύματι ஆவியை <a href="#">G4151</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ἀκαθάρτῳ, அசுத்தமான <a href="#">G0169</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἰδσατο குணமாக்கினார் <a href="#">G2390</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	παῖδα, பிள்ளையை <a href="#">G3816</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	ἀπέδωκεν ஓப்புக்கொடுத்தார் <a href="#">G0591</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	πατρὶ தகப்பனிடம் <a href="#">G3962</a>	αὐτοῦ. அவனுடைய <a href="#">G0846</a>			

அவன் அருகில் வரும்போது, பிசாசு அவனைக் கீழேத் தள்ளி, அலைக்கழித்தது. இயேசு அந்த அசுத்தஆவியை அதட்டி, இளைஞனைக் குணமாக்கி, அவன் தகப்பனிடத்தில் அவனை ஓப்புக்கொடுத்தார்.

43	ἐξἑαλήρισοντο ஆச்சரியப்பட்டார்கள் <a href="#">G1605</a>	δὲ பின் <a href="#">G1161</a>	πάντες எல்லாரும் <a href="#">G3956</a>	ἐὰν -மேல் <a href="#">G1909</a>	τῆ -அந்த <a href="#">G3588</a>	μεγαλειότητι மகத்துவத்தைக்குறித்து <a href="#">G3168</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>
	Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>	πάντων எல்லாரும் <a href="#">G3956</a>	δὲ பின் <a href="#">G1161</a>	θαυμαζόντων ஆச்சரியப்பட்டுக்கொண்டிருக்கையில் <a href="#">G2296</a>	ἐὰν -மேல் <a href="#">G1909</a>	παῖσιν எல்லா <a href="#">G3956</a>	
	οἷς எவைகளை <a href="#">G3739</a>	ἐποίησε; செய்தாரோ <a href="#">G4160</a>	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	πρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	μαθητὰς சீடர்களிடம் <a href="#">G3101</a>	αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>

அப்பொழுது எல்லோரும் தேவனுடைய மகத்துவத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள். இயேசு செய்த எல்லாவற்றையும் குறித்து அனைவரும் ஆச்சரியப்படும்போது அவர் தம்முடைய சீடர்களை நோக்கி:

44	Θεοῦ வையுங்கள் <a href="#">G5087</a>	ἔμειψεν நீங்கள் <a href="#">G4771</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	ῥήματα காதுகளில் <a href="#">G3775</a>	ἔμειψεν உங்களுடைய <a href="#">G4771</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	λόγους வார்த்தைகளை <a href="#">G3056</a>
	τοῦτοῦ; இவைகளை <a href="#">G3778</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ἔγραψεν ஏனெனில் <a href="#">G1063</a>	Ἰσοῦς குமாரன் <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ἀνθρῶπου மனிதனுடைய <a href="#">G0444</a>	μύθηται போகிறார் <a href="#">G3195</a>	
	παράδοξον ஓப்புக்கொடுக்கப்பட <a href="#">G3860</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	ἑξῆς கைகளில் <a href="#">G5495</a>	ἀνθρῶπων. மனிதர்களின் <a href="#">G0444</a>				

நீங்கள் இந்த வார்த்தைகளைக் கவனமாகக் கேளுங்கள்; மனிதகுமாரன் மனிதர்கள் கைகளில் ஓப்புக்கொடுக்கப்படப்போகிறார் என்றார்.

45	οἱ -அவர்கள் <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ἡγούουν அறியாதிருந்தார்கள் <a href="#">G0050</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ῥῆμα வார்த்தையை <a href="#">G4487</a>	τοῦτο, καὶ இந்த மற்றும் <a href="#">G3778</a> <a href="#">G2532</a>		
	ἦν இருந்தது <a href="#">G1510</a>	παράκεκαλυμμένον மறைக்கப்பட்டிருந்தது <a href="#">G3871</a>	ἀπ’ -இலிருந்து <a href="#">G0575</a>	αὐτῶν, அவர்களிடமிருந்து <a href="#">G0846</a>	ἵνα -என்று <a href="#">G2443</a>	μὴ இல்லை <a href="#">G3361</a>		
	ἀσθίονται உணரமாட்டார்கள் <a href="#">G0143</a>	αὐτό. அதை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐφοβήοντο பயந்தார்கள் <a href="#">G5399</a>	ἐρωτήσα கேட்க <a href="#">G2065</a>	αὐτὸν அவரை <a href="#">G0846</a>	παρὶ -குறித்து <a href="#">G4012</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>
	ῥήματος வார்த்தையைக்குறித்து <a href="#">G4487</a>	τοῦτο. இந்த <a href="#">G3778</a>						

அவர்கள் அந்த வார்த்தையின் கருத்தை புரிந்துகொள்ளவில்லை; அது அவர்களுக்கு மறைபொருளாக இருந்தது; அந்த வார்த்தையைக்குறித்து அவரிடத்தில் விசாரிக்கவும் அவர்கள் பயந்தார்கள்.

46	Εἰσηλθὲν நுழைந்தது <a href="#">G1525</a>	δὲ பின் <a href="#">G1161</a>	διὰλογισμὸς சிந்தனை <a href="#">G1261</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	αὐτοῖς, அவர்களுக்குள் <a href="#">G0846</a>	τὸ, -அந்த <a href="#">G3588</a>	τῆς யார் <a href="#">G5101</a>	ἄν ஆகிலும் <a href="#">G0302</a>	εἶη ஆகும் <a href="#">G1510</a>
	μείζων பெரியவன் <a href="#">G3173</a>	αὐτῶν. அவர்களுக்குள் <a href="#">G0846</a>							

பின்பு தங்களுக்குள் யார் பெரியவனாக இருப்பான் என்கிற வாக்குவாதம் அவர்களுக்குள் உண்டானது.

47	ὁ -அவர் <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	Ἰησοῦς இயேசு <a href="#">G2424</a>	εἰδὼς அறிந்து <a href="#">G1492</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	διὰλογισμὸν சிந்தனையை <a href="#">G1261</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>	καρδίας இருதயத்தின் <a href="#">G2588</a>	
	αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>	ἐπιλαβόμενος பிடித்து <a href="#">G1949</a>	παρὰ சிறுபிள்ளையை <a href="#">G3813</a>	ἔστησεν நிறுத்தினார் <a href="#">G2476</a>	αὐτὸ அதை <a href="#">G0846</a>	παρ’ -அருகில் <a href="#">G3844</a>	ἐδυστό, தம்மருகில் <a href="#">G1438</a>		

இயேசு அவர்கள் இருதயத்தின் யோசனையை அறிந்து, ஒரு சிறுபிள்ளையை எடுத்து, அதைத் தம் அருகில் நிறுத்தி,

48	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	αὐτοῖς, அவர்களிடம் <a href="#">G0846</a>	ὅτι எவன் <a href="#">G3739</a>	ἐὰν ஆனால் <a href="#">G1437</a>	δέξῃται ஏற்றுக்கொள்கிறானோ <a href="#">G1209</a>	τοῦτο இந்த <a href="#">G3778</a>		
	τὸ -அந்த <a href="#">G3588</a>	παρὰ சிறுபிள்ளையை <a href="#">G3813</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ὀνόματι நாமத்தில் <a href="#">G3686</a>	μου, என்னுடைய <a href="#">G1473</a>	ἐμὲ என்னை <a href="#">G1473</a>		
	δέξεται; ஏற்றுக்கொள்கிறான் <a href="#">G1209</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ὅτι எவன் <a href="#">G3739</a>	ἄν ஆகிலும் <a href="#">G0302</a>	ἐμὲ என்னை <a href="#">G1473</a>	δέξῃται, ஏற்றுக்கொள்கிறானோ <a href="#">G1209</a>			
	δέξεται ஏற்றுக்கொள்கிறான் <a href="#">G1209</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	ἀποστειλάντα அனுப்பினவரை <a href="#">G0649</a>	με. என்னை <a href="#">G1473</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	μικρότερος சிறியவன் <a href="#">G3398</a>		
	ἐν -இல் <a href="#">G1722</a>	παῶσιν எல்லாரிலும் <a href="#">G3956</a>	ὑμῖν உங்களுக்குள் <a href="#">G4771</a>	ὑπάρχων, இருக்கிறவன் <a href="#">G5225</a>	οὐτός அவனே <a href="#">G3778</a>	ἐστὶν ஆகிறான் <a href="#">G1510</a>	μέγας. பெரியவன் <a href="#">G3173</a>		

அவர்களை நோக்கி: இந்தச் சிறுபிள்ளையை என் நாமத்தினாலே ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை ஏற்றுக்கொள்ளுகிறான்; என்னை ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னை அனுப்பினவரை ஏற்றுக்கொள்ளுகிறான்; உங்கள் எல்லோருக்குள்ளும் எவன் சிறியவனாக இருக்கிறானோ அவனே பெரியவனாக இருப்பான் என்றார்.

49	Ἀποκριθεὶς பதிலளித்து <a href="#">G0611</a>	δὲ, பின் <a href="#">G1161</a>	ὁὐκ -அந்த <a href="#">G3588</a>	Ἰωάννου யோவான் <a href="#">G2491</a>	εἶπεν, சொன்னார் <a href="#">G3004</a>	Ἐπιστάτα, போதகரே <a href="#">G1988</a>	εἰδόμεν கண்டோம் <a href="#">G3708</a>	τινα ஒருவனை <a href="#">G5100</a>
	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ὀνόματι நாமத்தில் <a href="#">G3686</a>	σοῦ உம்முடைய <a href="#">G4771</a>	ἐκβύλλοντα துரத்துகிறவனாக <a href="#">G1544</a>	διαμύοντα, பிசாசுகளை <a href="#">G1140</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐκωλύομεν தடுத்தோம் <a href="#">G2967</a>
	αὐτὸν, அவனை <a href="#">G0846</a>	ὅτι ஏனெனில் <a href="#">G3754</a>	ὁὐκ இல்லை <a href="#">G3756</a>	ἄκολουσθεῖ பின்செல்கிறான் <a href="#">G0190</a>	μεθ' -உடன் <a href="#">G3326</a>	ῥήμων. எங்களோடு <a href="#">G1473</a>		

அப்பொழுது யோவான் அவரை நோக்கி: ஐயரே, ஒருவன் உம்முடைய நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துகிறதை நாங்கள் கண்டு, அவன் எங்களோடு கூட உம்மைப் பின்பற்றாததினால், அவனைத் தடுத்தோம் என்றான்.

50	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	πρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτὸν அவனிடம் <a href="#">G0846</a>	ἄρ' -அந்த <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	Μη வேண்டாம் <a href="#">G3361</a>	κωλύετε; தடுக்காதீர்கள் <a href="#">G2967</a>
	ὁ எவன் <a href="#">G3739</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	ὁὐκ இல்லை <a href="#">G3756</a>	ἔστιν இருக்கிறானோ <a href="#">G1510</a>	καθ' -எதிராக <a href="#">G2596</a>	ῥήμων, உங்களுக்கெதிராக <a href="#">G4771</a>	ὑμῶν -சார்பாக <a href="#">G5228</a>	
	ῥήμων உங்கள்சார்பாக <a href="#">G4771</a>		ἔστιν. இருக்கிறான் <a href="#">G1510</a>					

அதற்கு இயேசு: தடுக்கவேண்டாம்; நமக்கு விரோதியாக இல்லாதவன் நமது பட்சத்தில் இருக்கிறான் என்றார்.

51	Ἐγένετο ஆனது <a href="#">G1096</a>	δὲ பின் <a href="#">G1161</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	συναληροῦσθαί நிறைவேறும்போது <a href="#">G4845</a>	τὰς -அந்த <a href="#">G3588</a>	ῥήμας நாட்கள் <a href="#">G2250</a>	τῆς -உடைய <a href="#">G3588</a>
	ἀναλήψεως எடுத்துக்கொள்ளப்படுதலின் <a href="#">G0354</a>			αὐτοῦ, அவருடைய <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	αὐτὸς அவர் <a href="#">G0846</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	πρόσωπον முகத்தை <a href="#">G4383</a>
	ἐστῆρσεν, உறுதியாக்கினார் <a href="#">G4741</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	παρεῖσεσθαί போக <a href="#">G4198</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	Ἱεροσολῶν எருசலேமுக்கு <a href="#">G2419</a>			

பின்பு, அவர் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும் நாட்கள் நெருங்கி வந்தபோது, அவர் எருசலேமுக்குப் போகப்பார்த்து,

52	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀπέστειλεν அனுப்பினார் <a href="#">G0649</a>	ἀγγέλους தூதர்களை <a href="#">G0032</a>	πρὸς -முன் <a href="#">G4253</a>	προσώπων முகத்திற்குமுன் <a href="#">G4383</a>	αὐτοῦ. அவருடைய <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>
	παρεμβέντες, போய் <a href="#">G4198</a>	εἰσθῆθαι நுழைந்தார்கள் <a href="#">G1525</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	κώμην கிராமத்தில் <a href="#">G2968</a>	Σαμαρειῶν, சமாரியரின் <a href="#">G4541</a>	ὧς -போல <a href="#">G5613</a>	ἔτοιμάσαι ஆயத்தப்படுத்த <a href="#">G2090</a>
	αὐτῷ. அவருக்கு <a href="#">G0846</a>						

தமக்கு முன்னாகத் தூதுவர்களை அனுப்பினார். அவர்கள்போய், அவருக்கு இடத்தை ஆயத்தம்பண்ணும்படி சமாரியருடைய ஒரு கிராமத்திலே பிரவேசித்தார்கள்.

53 καὶ οὐκ ἐδέξαντο αὐτόν, ὅτι τὸ παρόσῳπον  
மற்றும் இல்லை ஏற்றுக்கொள்ளவில்லை அவரை ஏனெனில் -அந்த முகம்  
[G2532](#) [G3756](#) [G1209](#) [G0846](#) [G3754](#) [G3588](#) [G4383](#)

αὐτοῦ ἀβροῦδαι Ἰησοῦ παροῦσμενον εἰς Ἱερουσαλὴμ.  
அவருடைய இருந்தது போகிறதாய் -இல் எருசலேமுக்கு  
[G0846](#) [G1510](#) [G4198](#) [G1519](#) [G2419](#)

அவர் எருசலேமுக்குப்போக விரும்பினபடியால் அந்த கிராமத்து மக்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

54 ἰδόντες δὲ, οἱ μαθηταὶ Ἰάκωβος καὶ Ἰωάννης εἶπαν,  
பார்த்து பின் -அந்த சீடர்கள் யாக்கோபும் மற்றும் யோவானும் சொன்னார்கள்  
[G3708](#) [G1161](#) [G3588](#) [G3101](#) [G2385](#) [G2532](#) [G2491](#) [G3004](#)

Κύριε, θέλεις εἶπαι μοι παῖρ καταβῆναι ἅπαρ τοῦ  
ஆண்டவரே விரும்புகிறீரா சொல்வோம் அக்கினி இறங்கவேண்டும் -இலிருந்து -அந்த  
[G2962](#) [G2309](#) [G3004](#) [G4442](#) [G2597](#) [G0575](#) [G3588](#)

ὄψαναοὺ καὶ ἀναλῶσαι αὐτοὺς?  
வானத்திலிருந்து மற்றும் அழிக்கவேண்டும் அவர்களை  
[G3772](#) [G2532](#) [G0355](#) [G0846](#)

அவருடைய சீடர்களாகிய யாக்கோபும் யோவானும் அதைக் கண்டபோது: ஆண்டவரே, எலியா செய்ததுபோல, வானத்திலிருந்து அக்கினி இறங்கி இவர்களை அழிக்கும்படி நாங்கள் கட்டளையிட உமக்கு விருப்பமா? என்று கேட்டார்கள்.

55 στραφείς δὲ, ἐπέμυσεν αὐτοῖς, <καὶ εἶπεν, Οὐκ οἶδατε  
திரும்பி பின் அதட்டினார் அவர்களை மற்றும் சொன்னார் இல்லை அறிகிறீர்கள்  
[G4762](#) [G1161](#) [G2008](#) [G0846](#) [G2532](#) [G3004](#) [G3756](#) [G1492](#)

οἷον πνεύματος ἔστε βύβλις.  
எப்படிப்பட்ட ஆவியின் ஆகிறீர்கள் நீங்கள்  
[G3634](#) [G4151](#) [G1510](#) [G4771](#)

அவர் திரும்பிப்பார்த்து: அவர்களைக் கடிந்துகொண்டு,

56 <ὁ γὰρ υἱὸς τοῦ ἀνθρώπου οὐκ ἦλθεν, ψυχὰς  
-அந்த ஏனெனில் குமாரன் -உடைய மனிதனுடைய இல்லை வரவில்லை உயிர்களை  
[G3588](#) [G1063](#) [G5207](#) [G3588](#) [G0444](#) [G3756](#) [G2064](#) [G5590](#)

ἀνθρώπων ἀπολέσαι, ἀλλὰ σῶσαι>. καὶ ἔπορευθη εἰς ἑτέραν  
மனிதர்களின் அழிக்க ஆனால் இரட்சிக்க மற்றும் போனார்கள் -இல் வேறொரு  
[G0444](#) [G0622](#) [G0235](#) [G4982](#) [G2532](#) [G4198](#) [G1519](#) [G2087](#)

κώμην.  
கிராமத்திற்கு  
[G2968](#)

மனிதகுமாரன் மனிதர்களுடைய ஜீவனை அழிப்பதற்காக அல்ல, இரட்சிப்பதற்காகவே வந்தார் என்றார். அதன்பின்பு அவர்கள் வேறொரு கிராமத்திற்குப் போனார்கள்.

57 Καὶ παροῦσμενον αὐτῶν ἐν τῇ ὁδοῦ, εἶπεν τὸς  
மற்றும் போகும்போது அவர்கள் -இல் -அந்த வழியில் சொன்னான் ஒருவன்  
[G2532](#) [G4198](#) [G0846](#) [G1722](#) [G3588](#) [G3598](#) [G3004](#) [G5100](#)

παῖρ αὐτόν, Ἀκολοῦθί μου οὐκ ἔστιν ἄρα εἰς  
-நோக்கி அவரிடம் பின்செல்வேன் உம்மை எங்கே ஆனாலும் போகிறீரா  
[G4314](#) [G0846](#) [G0190](#) [G4771](#) [G3699](#) [G1437](#) [G0565](#)

அவர்கள் வழியிலே போகும்போது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் எங்கே போனாலும் நான் உம்மைப் பின்பற்றி வருவேன் என்றான்.

58	καὶ மற்றும் <a href="#">G2532</a>	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	αὐτῷ அவனிடம் <a href="#">G0846</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	Αἰ -அந்த <a href="#">G3588</a>	ἄλλαπεκες நரிகளுக்கு <a href="#">G0258</a>	φωλεοὺς குகைகள் <a href="#">G5454</a>
	ἔχουσαν, உண்டு <a href="#">G2192</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	πατεῖνὰ பறவைகளுக்கு <a href="#">G4071</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ὀρνυαντοῦ வானத்தின் <a href="#">G3772</a>	κατασκηνώσας; கூடுகள் <a href="#">G2682</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>
	δὲ ஆனால் <a href="#">G1161</a>	Υἱὸς குமாரன் <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ἀνθρώπου மனிதனுடைய <a href="#">G0444</a>	ὀφκ இல்லை <a href="#">G3756</a>	ἔχει உடையவரில்லை <a href="#">G2192</a>	παῦ எங்கே <a href="#">G4226</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>
	κεφαλῆν தலையை <a href="#">G2776</a>	κλίνην. சாய்க்க <a href="#">G2827</a>						

அதற்கு இயேசு: நரிகளுக்குக் குழிகளும் ஆகாயத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மனிதகுமாரனுக்கோ தலை சாய்க்கவும் இடமில்லை என்றார்.

59	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	ἔτερον, வேறொருவனிடம் <a href="#">G2087</a>	Ἀκολουθεῖ பின்செல் <a href="#">G0190</a>	μοι. என்னை <a href="#">G1473</a>	ὁ -அவன் <a href="#">G3588</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>
	εἶπεν, சொன்னான் <a href="#">G3004</a>	«Κύριε», ஆண்டவரே <a href="#">G2962</a>	Ἐπιτρέψον அனுமதியும் <a href="#">G2010</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	παρῶτον, முதலில் <a href="#">G4412</a>	ἀπελθόντι, போய் <a href="#">G0565</a>	θάψαι அடக்கம்செய்ய <a href="#">G2290</a>	
	τὸν -அந்த <a href="#">G3588</a>	πατέρα தகப்பனை <a href="#">G3962</a>	μου. என்னுடைய <a href="#">G1473</a>					

வேறொருவனை அவர் நோக்கி: என்னைப் பின்பற்றிவா என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே, முதலில் நான் போய் என் தகப்பனை அடக்கம்பண்ண என்னை அனுப்பவேண்டும் என்றான்.

60	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	αὐτῷ, அவனிடம் <a href="#">G0846</a>	Ἄφεες விடு <a href="#">G0863</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	νεκροῦς மரித்தோர் <a href="#">G3498</a>	θάψαι அடக்கம்செய்யட்டும் <a href="#">G2290</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>
	ἐαυτῶν தங்களுடைய <a href="#">G1438</a>	νεκροῦς; மரித்தோரை <a href="#">G3498</a>	σὺ நீ <a href="#">G4771</a>	δὲ, ஆனால் <a href="#">G1161</a>	ἀπελθόν, போய் <a href="#">G0565</a>	διάγγελε அறிவி <a href="#">G1229</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	βασίλειαν ராஜ்யத்தை <a href="#">G0932</a>
	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Θεοῦ. தேவனுடைய <a href="#">G2316</a>						

அதற்கு இயேசு: மரித்தோர் தங்களுடைய மரித்தோரை அடக்கம்பண்ணட்டும்; நீ போய், தேவனுடைய ராஜ்யத்தைக்குறித்துப் பிரசங்கம்பண்ணு என்றார்.

61	εἶπεν சொன்னான் <a href="#">G3004</a>	δὲ பின் <a href="#">G1161</a>	καὶ மேலும் <a href="#">G2532</a>	ἕτερος, வேறொருவன் <a href="#">G2087</a>	Ἀκολουθίῃσω பின்செல்வேன் <a href="#">G0190</a>	σοι, உம்மை <a href="#">G4771</a>	Κύριε; ஆண்டவரே <a href="#">G2962</a>	
	παρῶτον முதலில் <a href="#">G4412</a>	δὲ ஆனால் <a href="#">G1161</a>	ἐπιτρέψον அனுமதியும் <a href="#">G2010</a>	μοι எனக்கு <a href="#">G1473</a>	ἀποτάξασθαι விடைபெற <a href="#">G0657</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	εἰς -இல் <a href="#">G1519</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>
	οἰκόν வீட்டிலுள்ளவர்களிடம் <a href="#">G3624</a>		μου. என்னுடைய <a href="#">G1473</a>					

பின்பு வேறு ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, உம்மைப் பின்பற்றுவேன், ஆனாலும் முதலில் நான் போய் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு வரும்படி என்னை அனுமதிக்கவேண்டும் என்றான்.

62	εἶπεν	δὲ	παρὸς	αὐτὸν	ὁ	Ἰησοῦς,	Ὀυ̅̅δεὶς	ἐπαβάλων	τῆς
	சொன்னார்	பின்	-நோக்கி	அவனிடம்	-அந்த	இயேசு	ஒருவனும்	வைத்து	-அந்த
	<a href="#">G3004</a>	<a href="#">G1161</a>	<a href="#">G4314</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2424</a>	<a href="#">G3762</a>	<a href="#">G1911</a>	<a href="#">G3588</a>
	χεῖρα	ἐπ’	ἄροτρον,	καὶ	βλέπων	εἰς	τὰ	ὀπίσω,	
	கையை	-மேல்	கலப்பையின்மேல்	மற்றும்	பார்ப்பவனாய்	-இல்	-அந்த	பின்னால்	
	<a href="#">G5495</a>	<a href="#">G1909</a>	<a href="#">G0723</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0991</a>	<a href="#">G1519</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3694</a>	
	εὐθετός	ἐστὶν	τῆ	βασίλειᾳ	τοῦ	Θεοῦ			
	தகுதியுடையவன்	ஆகிறான்	-அந்த	ராஜ்யத்திற்கு	-உடைய	தேவனுடைய			
	<a href="#">G2111</a>	<a href="#">G1510</a>	<a href="#">G3588</a>	<a href="#">G0932</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>			

அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துவிட்டு பின்னோக்கிப் பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குத் தகுதியுள்ளவன் இல்லை என்றார்.